

முதன்மை சார்பு நீதிமன்றம், மயிலாடுதுறை
முன்னிலை திருமதி பி. கவிதா, பி.ஏ., எல்.எல்.பி.,
முதன்மை சார்பு நீதிபதி

வா.சா. 1

நாள்.24.07.2023

OS No.	405/2019		
பெயர்	முருகேசன்	த/பெ.	
வயது		தொழில்	
ஜாதி		மதம்	
கிராமம்		தாலுக்கா	

சாட்சி அழைக்கப்பட்டு உறுதிமொழி செய்யப்பட்டு பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை

நான் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் 30/04/2015-ல் ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற கடைசி மாதத்தில் ரூ.49,226/- மொத்த ஊதியமாக பெற்றேன். அந்த ஊதியத்தில் வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால் பிப்ரவரி மாதத்தில் பிடித்துவிடுவார்கள். கடைசி மாதத்தில் பிடித்த ஊதியமானது வருமானவரிக்கு உட்பட்டது. எனக்கு இரண்டு வங்கி கணக்குகள் உள்ளது. ஒன்று மயிலாடுதுறை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கணக்கு எண்.20009607879 ஆகும். மற்றொன்று மயிலாடுதுறை, பேங்க் ஆஃப் இந்தியா கணக்கு எண்.813110110010457 ஆகும். பிரதிவாதிக்கு கடன் கொடுத்த தேதியாக சொல்லப்படும் 10/05/2018 தேதியில் எனது இரண்டு வங்கி கணக்குகளில் குறைந்தபட்சம் தொகை தான் இருந்தது. அந்த குறைந்த தொகை ரூ.1000 அல்லது ரூ.2000 இருக்குமா என்றால் பார்த்து தான் சொல்ல முடியும். நான் வருமான வரி செலுத்துபவர் தான். தாவா கடன் தொகையினை எனது ஐ.டி ரிட்டான்ஸ் கணக்கில் காட்டவில்லை. அது எனது பென்சன் தொகையில் இருந்து கொடுத்த தொகை என்பதால் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனது சம்பளம் முழுவதும் எனது வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டது. எனது பென்சன் மற்றும் பணி ஓய்வு ஊதியம் பணம் அனைத்து வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டது. ஓய்வு ஊதிய கணக்குகள் எந்த தேதியில் வரவு வைக்கப்பட்டது என்றால் பல தேதிகளில் வரவு வைக்கப்பட்டது. மொத்தம் ரூ.31,62,322/- வரவு வைக்கப்பட்டுள்ளது. மேற்படி தொகையானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மயிலாடுதுறை கிளையில் உள்ள வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்தால் அவ்வாறு வரவு வைக்கப்பட்டது தெரியவரும் என்றால் சரிதான். அதை தாண்டியும் எனது பணி புரிந்த அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை பெற்று தாக்கல் செய்ய முடியும். எனக்கு

சம்பளத்தை தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது என்றால் சரிதான். பிரதிவாதியும் அவரது சகோதரி திராவிட செல்வி மற்றும் பிரதிவாதியின் கணவர் செந்தில்குமார் ஆகியோர்கள் 18/12/2018 அன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தாவா புரோ நோட் சம்பந்தமாக புகார் கொடுத்தார்கள் என்றால் சரிதான். பிரதிவாதி எனக்கு வட்டி கொடுத்ததாக சொல்வதற்கு ஆதாரம் ஏதேனும் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. நான் பணியில் இருக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை என்னை கைது செய்தார்கள் என்றால் பொய் கேஸ் பைல் செய்யப்பட்டது பின்னர் அதில் இருந்து என்னை விடுவிப்பு செய்துவிட்டார்கள். 21/12/1998ல் அரியலூரில் என்னை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். நானும், எனது மனைவியும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்கிறோம் என்றால் இல்லை, கடன் கேட்டதால் பிரதிவாதிக்கு ஓய்வு பெற்ற பணத்தில் இருந்து கொடுத்துள்ளேன். இந்த வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக காசோலை விரைவு நீதிமன்றத்தில் பிரதிவாதியின் மீதும் அவரது சகோதரியின் மீதும் பிரதிவாதியின் கணவரின் மீதும் முறையை சி.சி. 41/2019, 42/2019, 43/2019 ஆகிய வழக்குகள் தாக்கல் செய்து முறையை அவரவர்களிடம் பிரதிவாதிக்கு 10/05/2018ல் ரூ.5,00,000/-, பிரதிவாதியின் கணவருக்கு 04/04/2017ல் ரூ.7,00,000/-, பிரதிவாதியின் சகோதரி திராவிடசெல்விக்கு 14/05/2018ல் ரூ.11,00,000/- கடன் கொடுத்தாக கூறி வழக்கு தாக்கல் செய்து அவை நிலுவையில் உள்ளது என்றால் சரிதான். நான் பிரதிவாதிகளுக்கு பணம் கொடுத்த போது யார் உடன் இருந்தார்கள் என்றால் சாட்சி காமராஜ் மற்றொரு சாட்சியும் இருந்தார்கள். அவர் பெயர் தற்சமயம் ஞாபகம் இல்லை. வா சா ஆ 1 யார் எழுதினார்கள் என்றால் யார் எழுதினார் என்று தெரியவில்லை, பிரதிவாதி வரும் போதே எழுதி எழுத்துவந்தார். புரோ நோட்டில் உள்ளது பிரதிவாதியின் கையெழுத்து இல்லை என்றால் சரியல்ல, அவருடைய கையெழுத்து தான் அவர் என் முன்பாக தான் கையெழுத்து போட்டார். புரோ நோட்டில் உள்ள பிரதிவாதியின் கையெழுத்தும் அவரின் அசல் கையெழுத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்றால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும். புரோ நோட்டில் உள்ள ஸ்சாம்புக்கு கீழே உள்ள 10/05/2018 தேதி எழுதப்பட்ட மைக்கும் மற்ற புரோ நோட்டில் உள்ள எழுத்துகள் எழுதப்பட்ட மைக்கு வித்தியாசம் உள்ளது என்றால் சரியல்ல, ஒரே பேனாவால் தான் எழுதப்பட்டுள்ளது. வேறு பேனாவல் எழுதப்பட்டுள்ளது என்றும், நான் வேண்டும் என்றே பார்த்துவிட்டு ஒரே மையினால் தான் எழுதப்பட்டதாக கூறுகிறேன் என்றால் சரியல்ல. புரே நோட்டில் 10ஆம் நாள் என்று முதலில் எழுதப்பட்ட இடத்தில் '0' என்ற எழுத்து மீண்டும் எழுதப்பட்டுள்ளதாக உள்ளது என்றால் சரிதான், அவர் தான் அவ்வாறு எழுதியுள்ளார். பிரதிவாதி அவரது சகோதரி திராவிடசெல்வி மற்றும் பிரதிவாதியின் கணவர் செந்தில் ஆகியோர்கள் ஒரே வீட்டில் ஒரே குடித்தனமாக வசித்து வருகிறார்கள் என்றால் சரிதான். 2017,

2018 ஆண்டுகளில் எனது வங்கி கணக்கில் எவ்வளவு தொகை இருந்தது என்று பார்த்தால் தான் சொல்ல முடியும். 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் எவ்வளவு தொகை எனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்றால் எனது பணி ஓய்வு ஊதிய தொகை முழுவதையும் எடுத்துவிட்டேன். அதற்கு முன்பாகவும் ஓய்வு ஊதிய தொகையினை எடுத்து வந்தேன். சரியாக வங்கி கணக்கை பார்த்தால் தான் சொல்ல முடியும். பிரதிவாதிக்கு என்ன காரணத்திற்காக கடன் கொடுத்தேன் என்று எனது பிராதிவோ அல்லது புரோ நோட்டிலோ கூறியுள்ளேனா என்றால் குடும்ப செலவிற்காக கொடுத்ததாக கூறியுள்ளேன். மேலும் நகையை திருப்புவதற்காக கடன் கொடுத்ததாகவும் சொல்லியுள்ளேன். பிரதிவாதி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 2015-ல் பிப்ரவரி மாதத்தில் நான் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். நான் ஓய்வு பெற்ற முதல் மாதத்தில் எவ்வளவு ரூபாய் பெற்றேன் என்றால் ரூ.25,000/- முதல் ரூ.28,000/- வரையில் பெற்றேன், மேற்படி குற்ற வழக்கு காரணமாக பணம் செட்டில் ஆவதற்கு தாமதம் ஆனதால் அவ்வளவு தான் பெற்றேன். எனது ஓய்வு ஊதிய பலன்கள் அனைத்தும் நான் ஓய்வு பெற்ற பின்னர் பகுதி பகுதியாக பல தேதிகளில் வந்தது அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக உள்ளேன். ஓய்வு ஊதிய தொகையை வைத்து வேறு ஏதாவது தொழில் செய்து வருகிறேனா என்றால் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். மீன் வியாபாரம் செய்து வருவதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளதா என்றால் அதற்கு உரிமம் தேவையில்லை, என்னிடம் ஆதாரம் இல்லை. பிரதிவாதியை தவிர வேறு யாருக்காவது நான் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளேனா என்றால் இந்த மூன்று பேரை தவிர வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. நான் கடைசியாக எந்த வருடம் வருமான வரி செலுத்தினேன் என்றால் பிப்ரவரி 2015-ல் எனது வருமானத்தில் இருந்து வருமானவரிக்கு கடைசியாக பிடிக்கப்பட்டது. 2015க்கு பிறகு இன்று வரையில் நான் வருமான வரி செலுத்தவில்லை என்றால் வருமான வரி செலுத்துவதற்கான வருமான அதன் பிறகு வரவில்லை, அதனால் செலுத்தவில்லை. நான் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றதால் நான் தொடர்ந்து வருமானம் வந்தாலும், வரவிட்டாலும் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்றால் ஓய்வு பெற்ற பின்னர் தேவையில்லை. ஓய்வு ஊதியராக இருந்தாலும் நான் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்றால் சரியல்ல. 2015-க்கு பிறகு நான் வருமானவரி துறைக்கு நில் ரிபோர்ட் கூட தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். ஓய்வு பெறும் போது பேன்சன் பேப்பர் ஆடர் என்று வழங்கப்படும் என்றால் சரிதான். அதில் ஓய்வு ஊதிய கணக்குகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றால் சரிதான். அந்த ஓய்வு ஊதிய கணக்கிற்கான பேன்சன் பேப்பர் ஆடர் என்னிடம் உள்ளது அதை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியும். எனக்கு

பிரதவாதி அவரது சகோதரி மற்றும் பிரதிவாதியின் கணவர் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.23,00,000/- கொடுப்பதற்கு எனக்கு வசதி இல்லை என்றால் சரியல்ல, ஓய்வு ஊதியம் பெற்ற ரூ.31,62,322/-ல் இருந்து தான் அந்த கடனை கொடுத்தேன். அந்த ஓய்வு ஊதிய தொகையில் இருந்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்பதற்கு நான் எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் தேவைப்பட்டால் தாக்கல் செய்கிறேன். கடன் பத்திரத்திற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றால் சரியல்ல. அந்த கடன் பத்திரம் வெற்று நோட்டுகளாக எனது மனைவிடம் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டதை பெற்று நான் பிரதிவாதியின் மீது தவறுதலாக இந்த வழக்கை போட்டுள்ளேன் என்றால் சரியல்ல. இந்த புரோ நோட்டு வழக்கிற்காக என்னால் உருவாக்கப்பட்டது என்றால் சரியல்ல.